

سُوْرَةِ الْحَجَّ وَالرَّجُبِ وَالْمُنَيَّةِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قَوْمٌ وَالْقُرْآنُ الْمَجِيدُ ۝ بَلْ عَجَّبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ

فَقَالَ الْكُفَّارُونَ هَذَا شَيْءٌ عَجِيبٌ ۝ عَلَذَا امْتَنَّا وَكُنَّا تُرَابًا

ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ ۝ قَدْ عَلِمْنَا مَا تَقْصُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا

كِتَبٌ حَفِيظٌ ۝ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءُهُمْ فُوْلُومٌ فِي أَمْرِ رَبِّهِمْ ۝

أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَرَيَّنَاهَا وَمَا لَهَا

مِنْ فُرُوجٍ ۝ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَالْقِيَّمَنَا فِيهَا رَوَاسِيَ وَأَبْنَانَا

فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ ۝ تَبَصَّرَهُ وَذَكَرَهُ لِكُلِّ عَبْدٍ مُنْذِبٍ ۝

وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَرَّكًا فَابْتَنَنَا بِهِ جَنَّتٍ وَحَبَّ الْحَمِيدِ ۝

وَالنَّخْلَ يَسْقِطُ لَهَا طَلْعٌ نَضِيدٌ ۝ رِزْقٌ لِلْعَبَادِ وَأَجْيَانِنَا بِهِ

بَلَدَةٌ مَيْتَانًا كَذِيلَكَ الْخُروجِ ۝ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمٌ نُوحٌ وَأَصْحَابُ

الرَّسِّ وَثَمُودٍ ۝ وَعَادٌ وَفِرْعَوْنُ وَالْخَوَانُ لُوطٌ ۝ وَأَصْحَابُ

الْأَيْكَةِ وَقَوْمُ تَبَّاعٍ كُلُّ كَذَبَ الرَّسُولَ فَحَقٌّ وَعِيدٌ ۝

أَفَعَيْنَانَا بِالْخَلْقِ الْأَوَّلِ بَلْ هُمْ فِي لَبِسٍ مِنْ خَلْقٍ جَدِيدٍ ۝

அத்தியாயம் : 50

காஃப்

வசனங்கள் : 45 மக்கீ ருக்ஷிகள் : 3

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).**

1. காஃப். கண்ணியமிக்க இக் குர்ஆன்மீது சத்தியமாக! (மரணத்திற்குப்பின் நிச்சயமாக நீங்கள் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள்)
2. என்றாலும் அவர்களிலிருந்தே அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வந்ததைப்பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, இது ஆச்சரியமான விஷயம் என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
3. "நாம் இறந்து (உக்கி) மண்ணாகிவிட்டாலும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? (அது இயற்கைக்கு மாற்றமானதாகும் ஆகவே) அது தூரமான மீட்சியாகும்" (என்றும் கூறுகின்றனர்)
4. (இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்த அளவு) பூழி (தின் ரூ) குறைத்திருக்கிறது என்பதைத்திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம்; மேலும், (அவர்களின் செயல்கள் பதியப்பட்டு) பாதுகாக்கப்பட்ட புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது
5. மாறாக, உண்மையை – அது அவர்களிடம் வந்தபோது அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே, அவர்கள் குழப்பமான காரியத்தில் இருக்கிறார்கள்.
6. தங்களுக்கு மேல் (இருக்கும்) வாளத்தின் பால், அதனை நாம் எவ்வாறு (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதனை (நடசத்திரங்களால்) அலங்காரமாக்கி வைத்துள்ளோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? அதில் எத்தனையை வெடிப்புகளும் இல்லை.
7. மேலும் பூழியை – நாமே அதை (விரிவாக்கி) விரித்திருக்கிறோம்; அதில் உறுதியான மஸலகளையும் நாமே அமைத்தோம்; அழகான (புற்பூண்டுகளை) ஒவ்வொரு வளையிலிருந்தும் நாம் அதில் முளைப்பித்தோம்.
8. இது (அல்லாஹ்வுக்குப் பணிந்து அவன்பக்கம் அதிகமாக) மீளக்கூடிய ஒவ்வொரு அடியாருக்கும் பார்த்துப்படிப்பினை பெறுப) வையாகவும், நினைவுட்டக்கூடியதாகவும் இருக்கின்றது
9. வாளத்திலிருந்து, மிக்க பாக்கியமுள்ள (மழை) நிறையும் நாம் இறக்கிவைத்தோம்; பின்னர், அதனைக்கொண்டு (பல) சோலைகளையும், அறுவடை செய்யப்படும் தானிய மணிகளையும் முளைக்கச் செய்தோம்.
10. அன்றியும், (அந்தீரைக்கொண்டு) நீண்டு வளர்ந்த பேரீச் சமரங்களையும் (நாம் முளைப்பிக்கச் செய்தோம்) அவைகளுக்கு அடுக்கடுக்கான பாளைகளிலிருக்கின்றன.
11. (அதனை நம்) அடியார்களுக்கு ஆகாரமாக (ஆக்கினோம்); இன்னும், அதைக் கொண்டு இறந்துகிடந்த ஊளர(வறண்டபூழியை) நாம் உயிர்ப்பிக்கின்றோம்; இவ்வாறே, (மரணித்தோர் உயிர்பெற்று) வெளியேறுதலும் (நடந்தேறும்).
12. இவர்களுக்கு முன்னர் (இருந்த) நூலால்வடைய சமூகத்தாரும், ரஸ்ஸா (கினற்று) வாசிகளும், ஸமூது (சமூகத்தாரும்) பொய்யாக்கினர்.
13. ஆது (சமூகத்தாரும், ஃபிருவுல்னும், ஹாத்துடையசகோதரர்களும் –
14. இன்னும் (மத்யன்) தோப்பு வாசிகளும், துப்பால் வின் சமூகத்தினரும் – ஒவ்வொருவரும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினர்; ஆகவே, (வேதனையைப்பற்றிய) எனது அச்சருத்தல் உண்மையாயிற்று.
15. (படைப்புகள் யாவற்றையும்) முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகி விட்டோமா? அவ்வாறன்று! (இறந்தபின் உயிர் கொடுத்து நாம்) புதிதாகப்படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்திலிருக்கின்றனர்.

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوْسِعُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ
 إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ^{١٤} إِذَا يَتَلَقَّى الْمُتَلَقِّيْنَ عَنِ الْيَمِينِ وَعَنِ
 الشِّمَاءِ فَعِيْدُ^{١٥} مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَيْدُ^{١٦} وَ
 جَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحْيِيْدُ^{١٧} وَنَفْخَةُ
 فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيْدِ^{١٨} وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَابِقُ
 وَشَهِيْدُ^{١٩} لَقَدْ كُنْتَ فِي غَفْلَةٍ مِّنْ هَذَا فَكَشَفْنَا عَنْكَ عِطَاءَكَ
 فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدُ^{٢٠} وَقَالَ قَرِيْنِهُ هَذَا مَا لَدَيْهِ عَيْدُ^{٢١}
 الْقِيَافِ جَهَنَّمُ كُلُّ كَفَّارٍ عَنِيْدُ^{٢٢} مَنَّا عِلْلَهُ خَيْرٌ مُّعْتَدِلٌ شَرِيْبُ^{٢٣}
 لِلَّذِيْ جَعَلَ مَعَ اَللَّهِ اَلَّهَا اَخْرَفَ الْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيْدِ^{٢٤}
 قَالَ قَرِيْنِهُ رَبَّنَا مَا اَطْغَيْتُهُ وَلَكِنْ كَانَ فِي ضَلَالٍ بَعِيْدٍ^{٢٥} قَالَ
 لَا تَخْتِصُّمُو الدَّائِيْ وَقَدْ قَدَّمْتِ اِلَيْكُمْ بِالْوَعِيْدِ^{٢٦} مَا يَبْدَلُ الْقَوْلُ
 لَدَائِيْ وَمَا اَنْبَاطَ لَامِ لِلْعَيْدِ^{٢٧} يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلْ اُمْتَلَاتُ
 وَنَقُولُ هَلْ مِنْ قَرِيْدِ^{٢٨} وَأَزْلَفَتِ الْجَهَنَّمُ لِلْمُتَقْيِنِ عَيْرَ بَعِيْدِ^{٢٩}
 هَذَا مَا تُوْدُونَ لِكُلِّ اَوَّابٍ حَقِيقِيْطُ^{٣٠} مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ
 وَجَاءَ بِقَلْبٍ مُّنْيِبٍ^{٣١} اِدْخُلُوهَا اِسْلَمٌ ذَلِكَ يَوْمُ الْعُلُودِ^{٣٢}

٢٦

16. மேலும், நிச்சயமாக, நாம்தான் மனிதனைப் படைத்தோம்; (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம்; இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்.

17. வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் சமயத்தில்—

18. அவனிடம் (அதை) எழுததிர்பார்த்துதயாராக இருக்கின்றகள்காணிப்பாளர் இருந்தேதவிர சொல்லால் எதையும் அவன் மொழிவதில்லை; (அவன் கூறுபவை அனைத்தும் பதியப்படுகின்றது)

19. மரண மயக்கம் உண்மையாகவே வந்துவிட்டது; (அவனிடம்) அது, நீ எதை விட்டும் வெருன்டோடிக் கொண்டிருந்தாயோ அதுவாகும் (என்று கூறப்படும்).

20. மேலும், குழல் ஊதப்படும்; (அப்போதும் அவனிடம், உனக்கு) இது அச்சுறுத்தப்பட்ட (விசாரணை) நாளாகும் (என்று கூறப்படும்).

21. (அந்நாளில்) ஒவ்வொர் ஆத்மாவும் (அதை) அழைத்துச் செல்பவரும், சாட்சி கூறுபவரும் அதனுடன் இருக்கும் நிலையில் வரும்.

22. (அதனிடம்) திட்டமாக நீ இதனைப்பற்றி மறதியில் இருந்தாய்; ஆகவே, (மறுமையில் நடந்தேறும் காரியங்கள் பற்றி மறைத்துக்கொண்டிருந்த) உன்திரையை உம்மை விட்டும் நாம் நீக்கிவிட்டோம்; எனவே, உன்னுடைய பார்வை இன்று கூர்மையாயிருக்கின்றது (ஆகவே, நீ இதனைப் பார் என்று கூறப்படும்).

23. (சாட்சி கூற) அவனுடன் இருப்பவர் "இதோ (அவனுடைய பதிவேடு) என்னிடமிருப்பது தயாராக இருக்கின்றது" என்று கூறுவார்.

24. (உடனே இரு காவலர்களிடம்) "மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்கள் இருவரும் நரகத்தில் போட்டுவிடுகள்" (என்று கூறப்படும்).

25. (அவன்) நன்மையை அதிகமாகத் தடுத்துக் கொண்டிருந்தவன், (அட்டேழியம் செய்வதில்) வரம்புமீறிக் கொண்டிருந்தவன், (இந்நாளை) சந்தேகித்துக் கொண்டிருந்தவன்.

26. அவன் எத்தகையவளென்றால், அல்லாஹ்வுடன் வேறொரு(வணக்கத்திற்குரிய) நாயனை (இளையாக) ஆக்கிளான். ஆகவே, நீங்களிருவரும் இவளை மிகக் கொடிய வேதனையில் போட்டுவிடுகள் (என்றும் கூறப்படும்).

27. (அச்சமயம்) இவனுடைய (இணை பிரியாத) சிநேகிதன் (ஆக இருந்த வைத்தான் அல்லாஹ்விடம்), "எங்கள் இரட்சகணே! நான் இவளை வழிகேடுக்க வில்லை; ஆனால், (தானாக) அவனே வெகுதூரமான வழிகேட்டில் இருந்துவிட்டான்!" என்று கூறுவான்.

28. (ஆகவே அல்லாஹ் அவர்களிடம், கணக்கு நாளாகிய இன்று) "என்னிடம் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கவேண்டாம்; (இது பற்றிய) அச்சுறுத்தலை நிச்சயமாக உங்களின் பால் (நீங்கள் உலகிலிருந்தபோதே என் தூதர்கள் மூலமாக) நான் முற்படுத்தியும் விட்டேன்" என்று கூறுவான்.

29. "(என்னுடைய) அச்சொல் என்னிடம் மாற்றப்படமாட்டாது; மேலும், என்னுடைய அடியார்களுக்கு நான் சிறிதும் அநியாயம் செய்வவனில்லை" (என்றும் கூறுவான்).

30. நரகத்திடம், "நீ நிரம்பிவிட்டாயா?" என்று நாம் கேட்கும் நாளில், அ(ந்நரகமான)து, "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும்.

31. மேலும், (அந்நாளில்) பயபக்தியுடையோருக்கு சுவனத்தைத் தொலைவின்றி நெருக்கமாகக் கொண்டுவரப்படும்.

32. இது தான் நீங்கள் வாக்களிக்கப்பட்டார்களே அதுவாகும்; (இரட்சகணின்பால் கல்பாச் செய்து) அதிகமாக மீளக்கூடிய, (அல்லாஹ்வுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட ஒவ்வொருவருக்குமாதும்.

33. எவர்கள் மறைவில் அர்ரஹ்மானுக்கு பயந்து நடந்து, (அவன்பால்) மீளக்கூடிய(பரிசுத்த) மனத்துடன் வருகின்றார்களோ (அவர்களுக்குச் சுவனம் நெருக்கமாகக்பட்டு அவர்களிடம்).

34. சாந்தியுடன் நீங்கள் இதில் நுழையுங்கள்; இது நிரந்தர நாளாகும் (என்றும் அவர்களுக்கு கூறப்படும்).

لَهُمْ مَا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَرِيدٌ^{٣٥} وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ
 مِّنْ قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَبْغُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ حَيْصٍ^{٣٦}
 إِنَّ فِي ذَلِكَ لَذِكْرًا لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ
 شَهِيدٌ^{٣٧} وَلَقَدْ خَلَقْنَا السَّمَوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سَيَّةٍ
 أَيَّامٍ^{٣٨} وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ فَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ
 بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الغُرُوبِ^{٣٩} وَمِنَ الَّيْلِ
 فَسِّحْهُ وَأَدْبَارَ السَّجُودِ^{٤٠} وَاسْتِمْعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَكَانٍ
 قَرِيبٍ^{٤١} لِيَوْمِ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوفِ^{٤٢}
 إِنَّا نَحْنُ نُحْيِ وَنُمْتِي وَإِلَيْنَا الْمُصِيرُ^{٤٣} يَوْمَ تَشَقَّقُ الْأَرْضُ عَنْهُمْ
 سَرَاعًا ذَلِكَ حَسْرٌ عَلَيْنَا يَسِيرٌ^{٤٤} نَحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ وَمَا
 أَنْتَ عَلَيْهِمْ بِجَبَلٍ فَذَكْرٌ بِالْقُرْآنِ مِنْ يَغَافُ وَعَيْدٍ^{٤٥}
 وَرَأَةُ الدِّيَنِ تَعْتَدُ بِهِنَّ أَوْ سَيْرَةُ الْكَوْثَاجِ
 يَسُورُ الْدِرِّيَّتِ وَسَيْرَةُ الْكَوْثَاجِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

وَالذَّرِيَّتِ دَرَوْا^{٤٦} فَالْحِلْلَتِ وَفَرَأُوا^{٤٧} فَالْجَرِيَّتِ بُسِرَاءُ^{٤٨} فَالْمُقْسِمَتِ
 أَمْرًا^{٤٩} إِنَّمَا تُؤْعَدُونَ لِصَادِقٍ^{٥٠} وَإِنَّ الَّذِينَ لَوَاقُوا^{٥١}

35. அவர்கள் நாடியதெல்லாம் அதில் அவர்களுக்குண்டு; இன்னும், நம்மிடத்தில் (அவர்கள் கேட்டதைவிட) அதிகம் உண்டு.

36. இவர்களைவிட மிக்க பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (தப்பித்துக்கொள்ளும் இடத்தைத் தேடி) பல ஊர்களிலும் சுற்றித்திரிந்தனர்; (ஆயினும்) அவர்களுக்குத் தப்பி ஒடுமிடம் இருந்ததா?

37. எவருக்கு (அவர்களை அழித்தது பற்றி சிந்தித்துணரும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு, அல்லது மனமுவந்தவராக செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது.

38. இன்னும், திட்டமாக வானங்களையும், பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம்; (அதனால்) எவ்வித களைப்பும் நம்மைத்தீண்டவில்லை.

39. எனவே (நபியே) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (பொருட்படுத்தாது) நீர் பொறுமையுடனிருப்பீராக! இன்னும் சூரியூதயத்திற்கு முன்னரும், (அதன்) அஸ்தமனத்திற்கு முன்னரும் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டு மிருப்பீராக!

40. இன்னும், இரவில் ஒருபாகத்திலும், (ஒவ்வொரு முறையும்) சிரம்பணி ந்து தொழுத்தற்குப்பின்னரும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!

41. மேலும், சமீபமான இடத்திலிருந்து அழைப்பவர், அழைக்கும் நாளை (ப்பற்றி) செவிமுடுப்பீராக!

42. பெரும் சப்தத்தை உண்மையாகவே, அவர்கள் கேட்கும் நாள்; அதுதான் (மரணித்தோர் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள் ஆகும்.

43. நிச்சயமாக நாமே, உயிர்ப்பிக்கின்றோம்; மரணிக்குமாறும் நாம் செய்கின்றோம்; நம்மிடமே (யாவரும்) திரும்பிவரவேண்டியதிருக்கின்றது.

44. பூமி, அவர்களை விட்டும் பின்து விடும்நாளில், (அவர்களின் கப்ருகளிலிருந்து வெளியேறி அழைப்பாளரின்பால்) விரைந்தவர்களாக (வருவார்கள்); அது (படைப் பினங்களை) ஒன்றுதிரட்டுவதாகும்; (அது) நமக்கு எளிதானதாகும்.

45. (நபியே! உம்மைப்பற்றி) அவர்கள் கூறுவதை நாம் மிக அறிவோம்; மேலும், நீர் அவர்களை அடக்கியாள்பவர்ஸ்ர; ஆகவே, (நம்முடைய) அச்சுறுத்தலைப்பயப்படுவோரை இந்தக் குர்மூனைக்கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!

அத்தியாயம் : 51

அத்தாரியாத் – புழுதியைக் கிளரும் காற்றுகள்

வசனங்கள் : 60 மக்கீ ருகூஃகள் : 3

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. புழுதியைப்பறக்கவிடும் காற்றுகளின் மீது சத்தியமாக!
2. (மழையின் களத்தை) கமந்து வரும் மேகங்களின் மீதும் சத்தியமாக!
3. (கடல் களில்) இலகுவாகச் செல்கின்றவைகளின் மீதும் சத்தியமாக!
4. கட்டளையைப் பங்கிடுவோர் (களாள வானவர்) கள் மீதும் சத்தியமாக!
5. (நற்செயலுக்கு நற்கூலியும், தீயசெயலுக்கு தண்டனையும் உண்டென்று) நிச்சயமாக, நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மையானதாகும்.
6. நிச்சயமாக (செயலுக்குத் தக்க) கூலி கொடுக்கப்படுவது நடந்தே தீரும்.